




**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
மாராளுமன்றம்**

**1995 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க,
இலங்கைக் கடன் தகவல் பணியகம்
(திருத்தச்) சட்டம்**

(1995 ஏப்பிரல் மாதம் 27 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1995, ஏப்பிரல் மாதம் 28 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பட்டது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டகவகைத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1995 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, இலங்கைக் கடன் தகவல்
பணியகம் (திருத்தச்) சட்டம்

[1995, ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]
ச. வ—ஓ. 78/92

1990 ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க, இலங்கைக் கடன் தகவல் பணியகச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுதல் :—

1. இச்சட்டம், 1995 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, இலங்கைக் கடன்
தகவல் பணியகச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம் என
எடுத்துக்காட்டப்படலாம்.

சருக்கப்
பெயர்.

2. இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிடு
செய்யப்படும். 1990 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, இலங்கைக் கடன்
தகவல் பணியகச் சட்டத்தின் விரிவுப்பெயர், “பணியகத்தின் பங்குதாரர்
களுக்கு அத்தகைய தகவலை ஏற்பாடு செய்வதற்குமாக” என்னும் சொற்
களுக்குப் பதிலாக “பணியகத்தின் பங்குதாரர்களுக்கு அத்துடன் உடன்
நிகழ்வாக அத்தகைய தகவல் எந்த எவரேனும் கடன்பெறுநருக்கு
அல்லது உத்தேச கடன் பெறுநருக்கு தொடர்புடையதோ அத்தகைய
எவரேனும் கடன் பெறுநருக்கு அல்லது உத்தேச கடன் பெறுநருக்கு
வேண்டுகோளின்மீதும் அத்தகைய தகவலை ஏற்பாடு செய்வதற்கும்”
என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகிறது.

1990 ஆம்
ஆண்டின்
18 ஆம்
இலக்கச்
சட்டத்தின்
விரிவுப்
பெயருக்கான
திருத்தம்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 6 ஆம் பிரிவு இத்தால் நீக்கஞ்செய்யப்
பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகிறது :—

“பணியகத்தின்
பணிகள்.

6. பணியகத்தின் பணிகள் பொருளாதாரத்தின்
எல்லா துறைகளுக்கும் குறிப்பாக ஒழுங்குமுறை
சாராத துறைக்கும் கடன் விறியோகத்துக்கு வசதி
பளிக்கும் நோக்குடன் —

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 6 ஆம்
பிரிவை
மாற்றிடு
செய்தல்.

(1) கடன் நிறுவனங்களின் கடன் பெறுவோர், மற்ற
தும் உத்தேச கடன் பெறுவோர் மீதான
வியாபார, கடன் வழங்கும் மற்றும் நிதிசார்
தகவலைச் சேர்த்தலும் ஒன்றிணைத்தலும் ;

(2) கடன் வழங்கும் நிறுவனங்களான பணியகத்தின்
பங்குதாரர்களுக்கும், உடன்நிகழ்வாக தகவல்
எந்த கடன் பெறுநர்கள் அத்துடன் உத்தேச
கடன் பெறுநர்களுக்குத் தொடர்புடையதோ
அந்த கடன் பெறுநர்களுக்கும் அல்லது
உத்தேச கடன் பெறுநர்களுக்கும், வேண்டு
கோளின்மீதும் கடன் தகவல் கொடுத்துதவு
தல் ;

(3) இலங்கையில் ஒரு கடன்வீத முறையை தாபித்
தல், கடன் வீதத்தைப் பொறுப்பேற்று ஏதே
னும் வெளிநாட்டு, உள்நாட்டு முகவரணமை
களுக்கு அத்தகைய கடன் வீதத்தை விற
பகை செய்தல் ; அத்துடன்

(4) கடன் வழங்கும் நிறுவனங்களான பணியகத்தின் பங்குதாரர்களுக்காக ஆராய்ச்சிக் கருத்திட்டங்களை பொறுப்பேற்றல்”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 7 ஆம்
பிரிவைத்
திருத்ததல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 7 ஆம் பிரிவு பின்வருமாறு இத்தால் திருத்தப்படுகிறது :—

(1) அப்பிரிவின் (அ), (ஆ), (இ), (ஈ) என்னும் பந்திகளை நீக்கிவிட்டு அவற்றிற்குப் பதிலாகப் பின்வரும் பந்திகளை இடுவதன் மூலம் :—

“(அ) கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவோர் மீது ஒரு தரவு வங்கியை பேணுதல் ;

(ஆ) கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன் பெறுநர்கள் அல்லது உத்தேச கடன் பெறுநர்களின் வியாபார, கடன், நிதிசார் தகவலை சேகரித்தலும், ஒன்றிணைத்தலும் ;

(இ) அவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவலை களஞ்சியப்படுத்தல் ;

(ஈ) (i) பணியகத்தின் பங்குதாரர்களுக்கு இரகசியமாக ;

(ii) பணியகத்தினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் அமைவாக அத்தகைய தகவல் எந்த ஒரு கடன் பெறுநருக்கு அல்லது உத்தேச கடன்பெறுநருக்கு பணியகத்தின் ஒரு பங்குதாரரினால்

வேண்டுமோளின்பேரில் கடன் தகவலைக் கொடுத்துதலுதற்கும் அத்தகைய தகவல் எந்தப் படிவங்களில் கொடுத்துவப்பட வேண்டுமென விதித்துரைப்பதற்கும்”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 10 ஆம்
பிரிவைத்
திருத்ததல்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவு, அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகிறது :—

“(4) உட்பிரிவு (3) இன் கீழ் பங்குகளைப் பிரித்தொதுக்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு அங்கிகாரமளிக்கும்போது, பணச்சபையானது, பணியகத்தின், வழங்கப்பட்ட பங்கு மூலதனத்தின் ஆகக் குறைந்தது மூப்பத்தொரு நூற்றாண்டிதத்தை நான் வைத்திருப்பதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு முயலவேண்டும்”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 12 ஆம்
பிரிவைத்
திருத்ததல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 12ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகிறது :—

“(1) பணியகமானது, காலந்துக்குக் காலம் ஆறு மாதங்களை விஞ்சாத காலப்பகுதிகளுக்கு, மத்திய வங்கியிலிருந்து அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிலிருந்து பணத்தொகைகளைக் கடனாகப் பெறலாம்”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 16ஆ
வது புதிய
பிரிவை
உட்புகுத்ததல்.

7. பின்வரும் புதிய பிரிவு, 16 ஆம் பிரிவை உடனடித்துப் பின்னர், இத்தால் உட்புகுத்தப்படுகிறது என்பனடன் அது முதன்மைச் சட்டவாக்கத்தின் 16ஆ என்னும் பிரிவாகப் பாயறுதலும் வேண்டும் :—

“சபை பங்கி
லாபங்களை
வெளிப்படுத்தல்.

16அ. சபையானது ஏதேனும் ஆண்டுக்கான பணி
யகத்தின் தேறிய இலாபத்திலிருந்து, சபையினால் தீர்
மானிக்கப்பட்டக்கூடியவாறான, அத்தகைய தொகையின்
தான பங்கிலாபங்களை வெளிப்படுத்தலாம்.”.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 18 ஆம் பிரிவு இத்தால் நீக்கஞ்
செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:—

“கணக்காய்வு.

18. (1) சபை பணியகத்தின் கணக்குகளை கணக்
காய்வு செய்வதற்கு தகைமைபெற்ற ஒரு கணக்காய்
வாளர் அல்லது கணக்காய்வாளர்களை ஆண்டுதோறும்
நியமித்தல் வேண்டும்.

(2) அடுத்துவரும் ஆண்டின் யூன் மாதம் முப்பதாம்
திகதிக்கு முன்னர் (1)ஆம் உட்பிரிவின்கீழ் நியமிக்கப்
பட்ட கணக்காய்வாளரினால், ஒவ்வொரு ஆண்டுக்கான
பணியகத்தின் கணக்குகளையும் சபை கணக்காய்வு
செய்யச் செய்வித்தல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின்கீழ் நியமிக்கப்பட்ட கணக்
காய்வாளர் பணியகத்தின் கணக்குகளைப் பரிசோ
தனைசெய்து ஐந்தொகையின் செம்மையை நிச்சயப்
படுத்துதல் வேண்டுமென்பதுடன்,

(அ) அவருக்குத் தேவைப்பட்ட எல்லாத் தகவல்
களையும் விளக்கவுரைகளையும் தாம் பெற்
றாரா அல்லவா எனவும்; அத்துடன்

(ஆ) அறிக்கையில் குறிப்பிடு செய்யப்பட்ட ஐந்
தொகையும் கணக்குகளும் பணியகத்தின்
அலுவல்கள்பற்றிய உண்மையானதும் செம்
மையானதுமான நோக்கை வெளிக்காட்டுவ
தற்கு முறைபாக தயாரிக்கப்பட்டனவா என
வும்,

குறிப்பிடுகின்ற அறிக்கையொன்றைக் கொடுத்துதவு
தலும் வேண்டும்.

(4) கணக்காய்வாளரின் அறிக்கை சபைக்கு
அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

(5) இப்பிரிவில் “தகைமைபெற்ற கணக்காய்வாளர்”
என்பது—

(அ) இலங்கையின் வரைவுபெற்ற கணக்காளர் நிறு
வகத்தின் அல்லது சட்டத்தினால் தாபிக்கப்
பட்ட வேறேதேனும் நிறுவகத்தின் உறுப்பின
ராகவிரிந்து, கணக்காளராகத் தொழில் புரிவ
தற்கு அத்தகைய நிறுவகத்தின் போவையி
னால் வழங்கப்பட்ட சமீபத்தொன்றை
வைத்திருப்பவரான ஒரு தனியான் என்று
பொருளாகும்; அல்லது

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 18 ஆம்
பிரிவை
மாற்றிடு
செய்தல்.

(ஆ) அதன் வதிவுள்ள பங்களர்கள் ஒவ்வொரு வரும், இலங்கையின் வரைவுபெற்ற கணக்காளர் நிறுவகத்தின் அல்லது சட்டத்தால் தாபிக்கப்பட்ட வேறு ஏதேனும் நிறுவகத்தின் உறுப்பினராகவிருந்து கணக்காளராகத் தொழில்புரிவதற்கு அத்தகைய நிறுவகத்தின் போவையினால் வழங்கப்பட்ட சான்றிதழொன்றை வைத்திருக்கின்ற கணக்காளர் குழுவும் எனப் பொருள்படும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 19 ஆம்
பிரிவை
மாற்றி
செய்தல்.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 19 ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :—

“அமைச்சருக்கு 19. சபையானது, ஏதேனும் ஆண்டு தொடர்பில், அனுப்பப்பட வேண்டிய 18 ஆம் பிரிவின்கீழ் கணக்காய்வாளரின் அறிக்கை ஆவணங்கள். கிடைக்கப்பெற்றதும், அமைச்சருக்கும் எல்லா பங்குதாரர்களுக்கும் அந்த ஆண்டுதொடர்பான பின்வரும் ஆவணங்களுள் ஒவ்வொன்றினதும் பிரதிபொன்றை அனுப்பிவைக்கச் செய்தல் வேண்டும் :—

(அ) கணக்காய்வாளரின் அறிக்கை;

(ஆ) ஐந்தொகை;

(இ) இலாப, நட்டக் கணக்கு;

(ஈ) அவ்வாண்டிற்கான பணியகத்தின் வேலைபற்றிய கணக்கொன்றைக் கொடுக்கும் அத்தகைய சபைத் தவிசாளரின் அறிக்கை.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 21 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 21 ஆம் பிரிவு, அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் “பங்களரின் வேண்டுகோளின்பேரில் பணியகத்தின் ஒரு பங்குதாரரான கடன்வழங்கு நிறுவனமொன்றுக்குத்தவிர அல்லது” என்னும் சொற்களுக்குப் பதிலாக “அத்தகைய பங்களரின் வேண்டுகோளின் பேரில் பணியகத்தின் ஒரு பங்குதாரரான கடன்வழங்கு நிறுவனமொன்றுக்கு தவிர அத்துடன் உடன் நிகழ்வாக, அத்தகைய தகவல் எந்த எவரேனும் கடன் பெறுநருக்கு அல்லது உத்தேச கடன் பெறுநருக்கு தொடர்புடையதோ அத்தகைய எவரேனும் கடன் பெறுநருக்கு அல்லது உத்தேச கடன்பெறுநருக்கு தவிர” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகிறது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 25அ என்
னும் புதித
பிரிவை
உட்புகுத்துதல்.

11. பின்வரும் பிரிவு, 25 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்னர் இத்தால் உட்புகுத்தப்படுகிறது என்பதுடன் முதன்மைச் சட்டவாக்கத்தின் 25அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் :—

"ஏதேனும்
கடன்வழங்கு
நிறுவனத்தி
னால் இச்சட்
டத்தின் கீழ்
எடுக்கப்பட்ட
நடவடிக்கை
கைக்கான
பாதுகாப்பு.

25. ஏதேனும் சட்டத்திலுள்ள எது எப்படி யிருப்பினும் கடன் வழங்கும் நிறுவனம் எதுவும், இச் சட்டத்தினால் அத்தகைய கடன் வழங்கும் நிறுவனத் தின்மீது சுமத்தப்பட்ட அல்லது குறித்தொதுக்கப் பட்ட ஏதேனும் கடமையை அல்லது பணிபுர்த்துப் புரியும் அல்லது நிறைவேற்றம் நோக்கங்களுக்காக அல்லது அத்தகைய கடன் வழங்கும் நிறுவனத்திற்கு பணியகத் தால் கொடுத்து உதவப்பட்ட ஏதேனும் தகவலின் நம் பிக்கையின்மீது அத்தகைய கடன் வழங்கும் நிறுவனத் தினால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது செய்பாதுகாக்கப்பட்ட ஏதேனும் செயல் அல்லது கார ணத்தினால் எவனோ ஆளினால் உறப்பட்ட அல்லது ஏற்பட்ட அல்லது உறப்பட்டதாக அல்லது ஏற்பட்ட தாகச் சார்த்துரைக்கப்பட்ட ஏதேனும் இழப்பு அல் லது நட்டம் தொடர்பில் ஏதேனும் நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு அல்லது வழக்கு நடவடிக்கைக்கு ஆளாதல் அல்லது அமைத்ததாதல் ஆகாது".

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 27 ஆம் பிரிவு அப்பிரிவின் நாலாம் உட்பிரிவில் "27(1) (அ) அல்லது (ஆ) என்னும் பிரிவின்கீழ் தவறொன்று புரியப்பட்ட" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக "உட்பிரிவு (1) (அ) அல்லது (ஆ) கின் கீழ் தவறொன்று புரியப்பட்ட" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 27 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவு "கடன் வழங்கும் நிறுவனம்" என்னும் வரையிலக்கணத்தில் அந்த வரையிலக்கணத்தின் இறுதியில் பின்வரும் புதித பந்தியை உட்புகுத்துவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 29 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

"(எ) கசெற்றில் வெளியிடப்பட்ட கட்டளையின்மூலம், அந்த நிறுவனத்தின் உறுதியான நிதி நிலைமையை கவனத்திற்கெடுத்து நிதியென்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் வெளியிடப்பட்ட கடன் ஏற்பாடு செய்வதற்கான ஏதேனும் வேறு நிறுவனம் இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றாதல் வேண்டும்".

14. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையே ஏதேனும் முஸ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

முஸ்வாமை
ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள
உரை
மேலோங்கி
நின்றல்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களுக்கான தயிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாட்டு) ரூபா 1,387 ; (வெளிநாட்டு) ரூபா 1,849 ; ஒவ்வொன்றும் திசெம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குமுன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியிட்ட டிக்ஷனரி, 255, பௌத்தாலோக மாவத்தை, மொழிப்பு 7 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட்ட வேண்டும்.